

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணிநேரத்தில், 1,288 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ நேற்று தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 121,000 மக்களுக்கு நன்றி. நாங்கள் இப்போது 7 மில்லியன் தடுப்பூசி இலக்கைக் கடந்துவிட்டோம். இது மிகவும் சிறப்பாகும், அத்துடன் மக்கள் தொகையில் 70% ஆனோர் தடுப்பூசியின் முதலாவது மருந்தளவை எட்டிய முதல் மாநிலமாக நாங்கள் இருப்போம் என்று தென்படுகிறது. தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் விகிதம் அதிகரிக்கும் போது, குறைந்த அளவிலான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை நாம் காணக்கூடியதாக இருக்கும்.
- ▶ நியூ சவுத் வேல்ஸ்-இன் மக்கள் தொகையில் 70% ஆனோர் முழுமையாகத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும்போது, மக்களால் அதிக சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். உங்களது தடுப்பூசியை நீங்கள் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், தயவுசெய்து [nsw.gov.au](http://nsw.gov.au)-இல் அவசரமாகப் பதிவு செய்துகொள்ளுங்கள்.
- ▶ நீங்கள் கவலைக்கிடமான ஒரு பகுதியில் இருக்கிறீர்கள் என்றால், [Priority COVID-19 vaccination booking for 16 to 59 year-olds | NSW Government](https://www.nsw.gov.au/priority-covid-19-vaccination-booking) இப்போது 16-59 வயதுடையவர்களுக்கென நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த நான்கு நாட்களுக்கு சில தென்மேற்கு சிட்னி மருத்துவ நிலையங்களுக்கு நீங்கள் நேரடியாகச் சென்று (walk-in) ஃபைசர் (Pfizer) தடுப்பூசியைப் பெறலாம்.
- ▶ கவலைக்கிடமான ஓர் உள்ளூர் அரசாங்கத் பகுதியில் (LGA) வாழும் அனைவரும், இப்போது அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை, கால வரையறை இல்லாமல் உடற்பயிற்சி செய்யலாம். ஊரடங்குச் சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் பகுதியில் உள்ள பொதுமுடக்க விதிமுறைகளை ([lockdown rules](#)) நீங்கள் அறிந்துவைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அத்துடன் தயவுசெய்து அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்.
- ▶ பரந்த சிட்னியில் (Greater Sydney) அதிகூடிய கவலைக்கிடமான இடங்களாக, ஓபர்ன் (Auburn), கில்்ட்ஃபோர்ட் (Guildford), மெரிலாண்ட்ஸ் (Merrylands), கிரீனேக்கர் (Greenacre), பாங்க்ஸ்டவுன் (Bankstown), பஞ்ச்பெளல் (Punchbowl), பிளாக்டவுன் (Blacktown) மற்றும் லிவர்பூல் (Liverpool) ஆகியவை உள்ளன. மற்றைய பகுதிகளிலும் நாங்கள் நோய்த்தொற்றாளர்களைப் பார்க்கிறோம், எனவே தயவுசெய்து மிகவும் கவனமாக இருங்கள், கோவிட்-இல் இருந்து பாதுகாப்பாக இருக்கத் தேவையான நடத்தைகளைக் கடைப்பிடியுங்கள் மற்றும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துங்கள்.

- ▶ மேற்கு மற்றும் மேற்கின் தொலைவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் (Far West NSW), ஹண்டர் நியூ இங்லண்ட் பிராந்தியம் (Hunter New England region), மத்திய கரையோரம் (Central Coast) மற்றும் இல்லவரா ஷோல்ஹேவன் (Illawarra Shoalhaven) ஆகிய இடங்களில் பல புதிய நோய்த்தொற்றாளர்கள் உருவாகியுள்ளனர். நீங்கள் பிராந்திய நியூ சவுத் வேல்ஸ்-இல் (regional NSW) வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக, பரிசோதனையைச் செய்துகொள்ளவும், உங்கள் தடுப்பூசிக்குப் பதிவுசெய்துகொள்ளவும் தயவுசெய்து தொடர்ந்தும் முன்வாருங்கள்.
- ▶ பரிசோதனையைச் செய்துகொள்ள முன் வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. நேற்று 127,000-க்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உங்களுக்கு இலேசான அறிகுறிகள் இருந்தாலும்கூட, அல்லது நோய்த்தொற்றாளர் ஒருவருடன் நீங்கள் தொடர்புபட்டு இருந்திருந்தால், தயவுசெய்து பரிசோதனையைச் செய்துகொள்ளத் தயங்க வேண்டாம். பேகா (Bega), கொமா (Comma) மற்றும் போமடெரி (Bomaderry) போன்ற கழிவுநீரில் நோய்க்கிருமிகள் கண்டறியப்பட்ட பகுதிகளிலும், அத்துடன் உதாரணமாக லேக் முன்மோரா (Lake Munmorah), சார்ம்ஹெவின் (Charmhaven), சான் ரெமோ (San Remo), பட்ஜ்வோய் (Budgewoi), லேக் ஹெவின் (Lake Haven) மற்றும் கோரொகன் (Gorokan) ஆகிய தொடர்புபடாத நோய்த்தொற்றாளர்கள் உருவான இடங்களிலும் பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
- ▶ நாங்கள் மிகவும் சவாலான காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஆனால் இதில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம், அத்துடன் இதில் நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய முக்கிய பங்கு ஒன்று இருக்கின்றது.